



ப்ராம்ப்ட்டன் நகரில் பரவலான முறையில் ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்து வருகிறது

குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க நினைவுறுத்தப்படுகிறார்கள்

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 17, 2022) – ப்ராம்ப்ட்டன் நகரில் பரவலான முறையில் ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்து வருகிறது. இப்படி வெள்ளம் பாய்வதால் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க நினைவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தச் சமயத்தில், ஆங்காங்கே எந்த இடங்களிலெல்லாம் வெள்ளம் பாயும் என்பதை நகர நிர்வாக அறிந்திருக்கிறது, அவையாவன:

- வின்ச்ட்டன் சர்ச்சில் புலிவார்ட் – இல் இருக்கின்ற வான்லெஸ் ரோடு
- பொவையர்ட் ரோட்-லிருந்து வான்லெஸ் ட்ரைவ் வரையிலான ஹெரிட்டேஜ் ரோடு
- ஹால்ஸ்ட்டோன் ரோட்- லிருக்கின்ற கிரெடிட்வியூ ரோடு
- ஸ்டீல்ஸ் அவென்யூவில் இருக்கின்ற கிரெடிட்வியூ ரோடு
- ஸ்டீல்ஸ் அவென்யூவில் இருக்கின்ற சர்ச்சில்ரோடு
- க்ளாரென்ஸ் ஸ்டீட் ப்ரிட்ஜ்
- பீல் வில்லேஜ்-இல் இருக்கின்ற கிவானிஸ் ப்ரிட்ஜ்

கூடிய மட்டில் குடியிருப்பு வாசிகள் பின் வரும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்கவும்:

- தேங்கிவிடும் தண்ணீரில் கட்டிடங்களில் இருக்கின்ற மின்சார சாதனங்கள், மற்றும் நிலத்தடியில் பதிக்கப்பட்ட மின்சார கம்பிகளின் காரணமாக மின்சாரம் பாய்ந்தபடி இருக்கலாம். தேங்கி நிற்கும் தண்ணீரில் மற்றும் நிலத்தடியில் பதித்த மின்சார கம்பிகளை விட்டு நீங்களும் உங்கள் குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் தூரமாக இருக்க வையுங்கள்.
- வெள்ளநீர் விரைவாக சூழ்ந்து மூழ்கவைக்கும் அபாயம் உண்டாக்கலாம். உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் வெள்ள நீரில் நடக்கவோ அல்லது வாகனம் ஓட்டவோ வேண்டாம்.
- கட்டிட அமைப்புக்களும் கூட பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்றதாக இருக்கலாம். உங்கள் வீட்டு கட்டிட அஸ்திவாரம் மற்றும் கட்டுமான சேதம் இருப்பதற்கான ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறிவிடவும்; இதில் கட்டித்திற்கும் அப்பால் நீட்டிக்கொண்டிருக்கின்ற கூரை மற்றும் முன்வாசலில் நீட்டிக்கொண்டிருக்கும் கூரை ஆகியவை அடங்கும்.



- சாலைகள் மற்றும் நடைபாதைகளை வெள்ளநீர் பெரும்பாலும் அரித்துவிடும். சாலைகள் பலமற்று எந்த ஒரு வாகனம் ஏறினாலும் உடைந்துபோகலாம். ஆகவே வெள்ளநீரின் ஊடாக நடக்கவோ வாகனம் ஓட்டவோ வேண்டாம்.
- வெள்ளநீரில் கழிவுநீர் வாய்க்காலின் கழிவுநீரும் (பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகள் இருக்கலாம்) இரசாயனப் பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடி போன்ற குப்பைக் கழிவுகளும் கலந்துவிடலாம். தாழ்வான பகுதிகளில் இருப்பது மற்றும் அங்கு செல்வதை தவிர்க்கவும். நீங்களும் உங்கள் குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் வெள்ளநீரை விட்டு தூரமாக இருக்கவும்.
- சொந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடை அணிந்தாலே தவிர, வெள்ள நீருக்குள் செல்ல முயற்சிக்க வேண்டாம்.

குடியிருப்புவாசிகள் எவரேனும் ஆபத்தில் இருந்தால், உடனடியாக 9-1-1 ஐ அழைக்க வேண்டும்.

உள்ளூர்ப் பகுதி சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டால், அல்லது திடீர் வெள்ளம் செல்வதற்கான வழிகள் அடைபட்டிருந்தால் அல்லது நிலமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் வெள்ளம் சூழ்ந்துவிட்டால் 311 ஐ அழைக்கவும்.

மிக சமீபத்திய தகவல்களுக்கு குடியிருப்புவாசிகள் ட்விட்டரில் [@BEMOPrepared](#) ஐப் பின்பற்றலாம் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு பற்றிய தகவல்களுக்கு இங்கு வருகை தரலாம் www.brampton.ca .

-30-

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பல கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca